

32. AS-SAJDA (la prostration)



Préhégirienne (sauf les versets de 16 à 20), révélée après la sourate des "Croyants". Elle compte 30 versets. Son titre est tiré du verset 15.

Cette sourate est également consacrée à la confirmation de la révélation du Livre, à des exemples de l'omnipotence et de l'omniscience d'Allah, et à la conduite et au sort des mécréants et des croyants.

Elle se termine sur une évocation de la mission de Moïse et une présentation de signes de nature à guider sur le droit chemin.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Alif.Lām.Mīm.

2. Une révélation du Livre provenant assurément du Maître des mondes.

3. Diront-ils: «Il l'a inventé.» Bien au contraire, c'est la vérité qui émane de ton Seigneur, pour avertir un peuple qui n'a pas reçu d'avertissement avant toi, afin qu'il soit bien guidé.

4. [Il émane] d'Allah qui a créé les cieux et la terre et ce qui est entre les deux en six jours puis qui S'est établi sur le Trône. En dehors de Lui, vous n'avez ni allié ni intercesseur; n'êtes-vous pas conscients?

5. Du ciel, Il dirige l'Ordre sur terre. Tout remonte vers Lui en l'espace d'un jour équivalent à mille ans selon votre manière de compter.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْم

تَنْزِيلُ الْكِتَابِ لَارْتَبَ فِيهِ مِنْ رَبِّ

الْعَالَمِينَ

أَمْ يَقُولُونَ افْتَرَاهُ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَبِّكَ

لِتُنذِرَ قَوْمًا مَأْتَتْهُمْ مِنْ نَذِيرٍ مِنْ قَبْلِكَ

لَعَلَّهُمْ يَهْتَدُونَ

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَمَا

بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى

الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِنْ وَلِيٍّ وَلَا سَفِيْعٍ

أَفَلَا تَتَذَكَّرُونَ

يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ

إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا

تَعُدُّونَ

6. C'est Lui qui connaît le mystère de l'invisible ainsi que le monde sensible; Il est le Tout-Puissant et le Miséricordieux.

7. C'est Lui qui a parachevé tout ce qu'Il a créé; Il a d'abord créé l'homme à partir de la terre glaise,

8. puis sa descendance d'une banale goutte d'eau [séminal].

9. Il lui a donné une forme accomplie et lui a insufflé de Son Esprit. Ainsi vous a-t-Il dotés de l'ouïe, de la vue et de la raison. Combien dérisoire est votre reconnaissance!

10. Qu'ils disent: «Après avoir disparu sous terre, reviendrions-nous sous forme d'une création nouvelle?» En vérité, ils ne croient pas à la Rencontre du Seigneur.

11. Dis-[leur]: «L'ange de la mort, chargé de vous, recueillera vos âmes, et vous serez ramenés vers votre Seigneur.»

12. Ah! Si tu voyais alors les coupables, têtes baissées devant le Seigneur, disant: «Seigneur, nous avons bien vu, bien entendu. Fais-nous revenir sur terre, nous ferons de bonnes œuvres. Nous sommes maintenant bien convaincus.»

13. Si Nous l'avions voulu, Nous aurions guidé toute âme sur la voie

ذَٰلِكَ عَلِيمٌ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيزُ
الرَّحِيمُ ﴿٦﴾

الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ، وَبَدَأَ خَلْقَ
الْإِنْسَانِ مِنْ طِينٍ ﴿٧﴾

ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِّنْ مَّاءٍ
مَّهِينٍ ﴿٨﴾

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِنَا، وَجَعَلَ لَكُمُ
السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا
تَشْكُرُونَ ﴿٩﴾

وَقَالُوا آءِذَا ضَلَلْنَا فِي الْأَرْضِ أَإِنَّا لَفِي خَلْقٍ
جَدِيدٍ بَلْ هُمْ بِلِقَاءِ رَبِّهِمْ كَافِرُونَ ﴿١٠﴾

* قُلْ يَتُوفَّكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ
بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ ﴿١١﴾

وَلَوْ تَرَىٰ إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُوا
رُءُوسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا
فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ ﴿١٢﴾

وَلَوْ شِئْنَا لَآتَيْنَا كُلَّ نَفْسٍ هُدًى

de son salut, mais Notre décret prévoyait déjà que Je remplisse la Géhenne d'humains et de djinns, tous ensemble.

14. [Il leur sera dit]: «Goûtez votre châtement pour avoir oublié la Rencontre de ce jour! Ainsi, Nous vous reléguons à l'oubli. Goûtez un tourment éternel pour châtement de ce que vous faisiez!»

15. Seuls croient vraiment à Nos versets ceux qui s'inclinent en se prosternant dès qu'on les leur rappelle, et qui exaltent le Nom de leur Seigneur en toute humilité.

16. [Par crainte d'Allah] leurs flancs s'arrachent des lits, ils implorent leur Maître, par peur et espérance, et ils donnent en aumône [une part] des biens dont Nous les avons pourvus.

17. Nul ne sait quel bonheur leur est réservé pour prix de ce qu'ils accomplissaient.

18. Eh quoi! Le croyant sera-t-il traité comme le pervers?! [Que non!] Ils ne seront nullement égaux.

19. Ceux qui croient et qui font le bien seront admis dans le Jardin du Paradis: un heureux séjour en rétribution de leurs œuvres.

20. Quant aux pervers, c'est au Feu que sera leur dernier séjour.

وَلَكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّي لَأَمْلَأَنَّ جَهَنَّمَ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ ﴿١٢﴾

فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا إِنَّا
نَسِينَاكُمْ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا
كُنتُمْ تَعْمَلُونَ ﴿١٣﴾

إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِرُوا بِهَا
خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا
يَسْتَكْبِرُونَ ﴿١٤﴾

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ
رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ
يُنْفِقُونَ ﴿١٥﴾

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿١٦﴾

أَفَن كَانَ مُؤْمِنًا كَمَن كَانَ فَاسِقًا لَّا يَسْتَوُونَ ﴿١٧﴾

أَمَّا الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ
جَنَّاتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿١٨﴾

وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا

Chaque fois qu'ils tenteront d'en sortir, ils y seront ramenés, et il leur sera dit: «Goûtez donc le tourment du Feu dont vous contestiez l'existence!»

21. Certes, Nous leur infligeons [dans cette vie] un châtiment mineur avant le grand tourment, afin qu'ils reviennent sur leur erreur.

22. Y a-t-il plus injuste que ceux qui se détournent de Nos signes après qu'ils leur ont été rappelés? Nous sévrons certainement contre ces criminels.

23. Nous avons donné les Ecritures à Moïse. Ne mets pas en doute sa rencontre! Nous en avons fait le guide des Enfants d'Israël.

24. Parmi ceux-ci, Nous avons promu des chefs spirituels qui dirigeaient selon Nos ordres, tant ils étaient constants, et fermement croyants en Nos signes.

25. C'est bien ton Seigneur qui tranchera leur différend le Jour de la Résurrection.

26. N'est-il pas une indication claire pour ton peuple dans l'exemple de tant de générations que Nous avons anéanties avant eux, et dont ils parcourent aujourd'hui les anciennes demeures? Il y a là des signes évidents; peuvent-ils bien entendre?!

أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ
دُفُّوا عَذَابَ النَّارِ الَّذِي كُنْتُمْ بِهِ
تُكَذِّبُونَ ﴿٥١﴾

وَلَنَذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَلَدِّ نَذِيرًا
الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ ﴿٥٢﴾

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ
أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ
مُنْتَقِمُونَ ﴿٥٣﴾

وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي
مِرْيَةٍ مِنْ لِقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي
إِسْرَائِيلَ ﴿٥٤﴾

وَجَعَلْنَا مِنْهُمْ أَيْمَةً يَهْتَدُونَ بِأَمْرِنَا لَمَّا
صَبَرُوا وَكَانُوا بِنَاتِنَا أَوْفُونَ ﴿٥٥﴾

إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُم يَوْمَ الْقِيَامَةِ
فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ ﴿٥٦﴾

أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمَا أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ
مَنْ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاجِدِهِمْ
فِي ذَلِكَ لَآيَاتٍ أَفَلَا يَسْمَعُونَ ﴿٥٧﴾

27. Ne voient-ils pas que Nous conduisons l'eau vers les sols arides, pour faire pousser des champs dont ils se nourrissent, eux et leurs troupeaux? Ne sont-ils donc pas clairvoyants?!

28. Ils disent: «A quand ce verdict promis, si vos propos sont véridiques?»

29. Dis-leur: «Le jour du Jugement, la conversion des mécréants ne servira à rien, et ils n'auront point de répit.»

30. Détourne-toi d'eux et attends! Eux aussi vont attendre.

أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ
الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعَاتٍ كُلِّ مِنْهُ
أَنعَمُهُمْ وَأَنفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ ﴿٢٧﴾

وَيَقُولُونَ مَتَى هَذَا الْفَتْحُ إِن كُنْتُمْ
صَادِقِينَ ﴿٢٨﴾

قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِينَ كَفَرُوا
إِيمَانُهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ ﴿٢٩﴾

فَاعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرِ إِنَّهُمْ
مُنْتَظَرُونَ ﴿٣٠﴾

